



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1992 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க,
மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்)
சட்டம்**

[1992 மே மாதம் 27 ஆம் தேதி அக்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

1992, மே மாதம் 29 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவகைத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1992 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, மொத்த விற்பனை
வரவு வரி (திருத்தச்) சட்டம்

[1992, மே மாதம் 27 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச.வ.—ஒ.65/91
4007

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத :—

1. இச்சட்டம் 1992 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்
சட்டத்தின் 48 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்
தால் உட்புகுத்தப்படுகின்றது என்பதுடன், இது அச்சட்டத்தின் 48அ
என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :—

1981 ஆம்
ஆண்டின்
69ஆம் இலக்க
மொத்த
விற்பனை
வரவு வரிச்
சட்டத்தின்
ஒரு புதிய
பிரிவை உட
புகுத்துதல்.

“எந்திரத்
தொகுதி
அல்லது
சாதனம்
மீது செலுத்
தப்பட்ட
மொத்த
விற்பனை
வரவு வரி
உற்பத்தியாள
ரால் கழிக்கப்
படுதல்.

48அ. (1) பதிவுபெற்ற எவரேனும் உற்பத்தியாளர்,
(இவர் இப்பிரிவில் இதனகத்துப் பின்னர் “முதலாவ
தாகக் குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளர்” எனக் குறிப்
பிடு செய்யப்படுவார்) 1991 ஒக்டோபர் 1 ஆம் தேதி
யன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும்
காலாண்டின்போது ஏதேனும் பொருளை உற்பத்தி
செய்யும் அவரது தொழிற்சாலை முதலாவதாகக் குறிப்
பிடப்பட்ட உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்ட
எந்திரத்தொகுதி அல்லது சாதனம் தொடர்பில்—

(i) மொத்த விற்பனை வரவு வரியை உள்ளடக்கும்
ஏதேனும் பணத்தொகையை, அக்காலாண்
டின்போது செய்துகொள்ளப்பட்ட ஏதேனும்
கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வேறொரு
பதிவுபெற்ற உற்பத்தியாளருக்கு (இவர் இத்
னகத்துப்பின்னர் இப்பிரிவில் “இரண்டாவதாக
கக் குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளர்” எனக்
குறிப்பிடு செய்யப்படுவார்) செலுத்தியுள்ள
விடத்து, அல்லது

(ii) அக்காலாண்டின்போது, ஏதேனும் மொத்த
விற்பனை வரவு வரியை 12 ஆம் பிரிவின் கீழ்
சங்கப்பணிப்பாளர் தலைமையதிபதிக்குச்
செலுத்தியுள்ளவிடத்து,

விடயத்திற்கேற்ப அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்
லது அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த விற்பனை
வரவு வரி, 47 ஆம் பிரிவின் அல்லது 48 ஆம் பிரிவின்
ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், அத்தகைய பொரு
ளின் விற்பனையிலிருந்து எழுவதான அவரது விற்பனை
வரவு தொடர்பில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட

உற்பத்தியாளரினால் செலுத்தப்படற்பாலதான ஏதே
னும் மொத்த விற்பனை வரியிலிருந்து அது அவ்வாறு
கழிக்கப்படக்கூடிய அளவுக்கு கழிக்கப்படுதல் வேண்
டும்:

ஆயின் -

- (அ) கழிக்கப்படும் தொகை அவ்வாறு உள்
ளடக்கப்பட்ட அல்லது அவ்வாறு
செலுத்தப்பட்ட மொத்த விற்பனை
வரவு வரியின் ஐந்து சதவீதத்தை
விஞ்சுதல் ஆகாது;
- (ஆ) கழிவானது, (ஈ) என்னும் பந்தியின்
ஏற்பாடுகளுக்கு அமைவாக, அத்த
கைய உற்பத்திக்கு அத்தகைய எந்தி
ரத்தொருதி அல்லது சாதனம் பயன்
படுத்த தொடங்கப்பட்ட காலாண்டை
உடனடுத்துவரும் காலாண்டுக்கு அத்த
கைய மொத்த விற்பனை வரவு தொடர்
பில் செலுத்தப்படற்பாலதான மொத்த
விற்பனை வரவு வரியிலிருந்து முதன்
முதலிலும், பின்னர் அடுத்துப் பின்வ
ரும் காலாண்டுக்கு அத்தகைய மொத்த
விற்பனை வரவு தொடர்பில் செலுத்தப்
படற்பாலதான மொத்த விற்பனை வரவு
வரியிலிருந்தும், அவ்வாறாகத் தொடர்ந்
தும் செய்யப்படுதல் வேண்டும்;
- (இ) அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்லது
அவ்வாறு செலுத்தப்பட்ட மொத்த
விற்பனை வரவு வரிக் கழிவானது -
- (i) அத்தகைய மொத்த விற்பனை
வரவுவரி, விலக்கப்பட்ட
பொருட்களை உற்பத்தி செய்யும்
ஏதேனும் தொழிலில் அல்லது
4 ஆம் பிரிவின்கீழ் மொத்த விற
்பனை வரவு வரியிலிருந்து விலக்
களிக்கப்பட்ட ஏதேனும் தொழி
லில் பயன்படுத்தப்படும் எந்தி
ரத்தொருதி அல்லது சாதனம்
தொடர்பில்;
- (ii) விடயத்திற்கேற்ப அவ்வாறு
செலுத்தப்பட்ட அத்தகைய
பணத்தொகை தொடர்பில் அல்
லது அவ்வாறு செலுத்தப்பட்ட
மொத்த விற்பனை வரவு வரி

தொடர்பில் 46(2) ஆம் பிரிவினில் தேவைப்படுத்தப்பட்ட வாறு இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட உற்பத்தியாளரிடமிருந்து உறுதிச் சீட்டொன்றை அல்லது சுங்கப்பணிப்பாளர் தலைமையகத்திடமிருந்து உறுதிச்சீட்டொன்றைப் பெற்றிருந்தாலேயொழிய,

(iii) அத்தகைய எந்திரத்தொகுதியினை அல்லது சாதனத்தினை அத்தகைய தொழிலில் பயன்படுத்தல் ஏதேனும் காலாண்டில் இல்லாதொழியின் அத்தகைய காலாண்டுக்கு, அத்தகைய மொத்த விற்பனை வரவு வரி தொடர்பில் செலுத்தப்படப் பாலதான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து,

செய்யப்படுதலாகாது.

(ஈ) விடயத்திற்கேற்ப பதிவுபெற்ற உற்பத்தியாளர் ஒருவராக அவரது பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் எவ்வேனும் ஆளினால் அவ்வாறு உள்ளடக்கப்பட்ட அல்லது அவ்வாறு செலுத்தப்பட்ட ஏதேனும் மொத்த விற்பனை வரி, அத்தகைய ஆள் மொத்த விற்பனை வரவு வரிக்கு பொறுப்புடையவராக வந்த காலாண்டுக்குச் செலுத்தப்படப் பாலதான அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பிலான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து முதன்முதலிலும் பின்னர் அடுத்துவரும் காலாண்டுக்குச் செலுத்தப்படற்பாலதான அத்தகைய மொத்த விற்பனை வரவு தொடர்பிலான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்தும், அவ்வாறுகத் தொடர்ந்தும் கழிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பிட்டு செய்யப்பட்ட மொத்த விற்பனை வரவு தொடர்பிலான மொத்த விற்பனை வரவு வரியிலிருந்து அது கழிக்கப்பட்ட பின்னர், (1)ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க கழிக்கப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியின் மீதியானது, கழிவு முதன்முதலானதாக எக்காலாண்

டுக்குச் செய்யப்பட்டதோ அக்காலாண்டிலிருந்து
கணிக்கப்படும் ஒவ்வொரு இருபது காலாண்டுகளுக்
கும், 49 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைப, மீள
ளிக்கப்படுதல் வேண்டும் :

ஆயின், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்
பட்ட எந்திரத்தொகுதி அல்லது சாதனம் இவ்வுட்பிரி
வில் குறிப்பிடு செய்யப்பட்ட ஒவ்வொரு இருபது ஆண்
டுகளிலும், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்
பட்ட உற்பத்தித் தொழிலில் பயன்படுத்தப்பட்டிருந்
தாலையொழிய, மீளளிப்பு எதுவும் செய்யப்படுதல்
ஆகாது”.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள உரை
மேலோங்கி
நிற்றல்.

3. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கு இடையே ஒவ்வாமை
ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.